18th March 1961]

Central Education Advisory Board decisions (implementations)

* 912 Q.— SRI A. VEDARATHNAM : கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) மத்திய கல்வி ஆலோசனை போர்டு ஜனவரிக் கூட்டத்தில் செய்த முக்கியமான முடிவுகள் என்ன ?

(இ) அம்முடிவுகளில், எவற்றை நம் மாநிலத்தில் அமுலாக்க உத்தேசம் ?

(உ) அதற்காக எடுத்துக்கொண்டுள்ள நடவடிக்கை என்ன ?

THE HON. SRI C. SUBRAMANIAM : (a), (b) & (c) The proceedings of the 28th Session of the Central Advisory Board of Education held on 16th and 17th January 1961 are awaited. On their receipt, action will be taken on such of the recommendations with which this Government are concerned.

Election expenses (reduction)

* 913 Q.—SRI S. M. ANNAMALAI : கனம் நிதி அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) பொதுத் தேர்தல்களில் ஒவ்வொரு அபேட்சகரும் செலவழிக்கின்ற பணத்தைக் குறைக்க வேண்டுமென்று தேர்தல் கமிஷன் இம்மாநில சர்க்காரின் ஆலோசனையைக் கேட்டார்களா ?

(இ) அப்படியாயின் இம்மாநில சர்க்காரின் பதில் என்ன ?

THE HON. SRI C. SUBRAMANIAM : (a) No, Sir.

(b) Does not arise.

Hospital patients (telephone facilities)

* 914 Q.—SRI V. K. KOTHANDARAMAN : கனம் ரெவின்யூ அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

சர்க்கார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பேசுவதற்காக டெலிபோன் வைக்க உத்தேசம் உண்டா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : No, Sir.

SRI V. K. KOTHANDARAMAN : வார்டுகளிலே நர்சுகளோ மற்ற டாக்டர்களோ ரொம்பவும் குறைவாக இருக்கிற காரணத்தினால் அவர்களை கவனிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவசரத்தை முன்னிட்டு அவர்களைக் கூப்பிட வேண்டிய நிலைமை இருப்பதினால் காலிங் பெல்லாவது வைப்பதற்கு ஏற்பாடு செய்வார்களா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : கனம் அங்கத்தினர் அவர்கள் இப்பொழுது காலிங் பெல் என்று சொல்லுகிறார்கள். ஆனால், கேள்வியிலே டெலிபோன் என்றுதான் இருக்கிறது. அங்கே 15 நயா பைசா கொடுத்தால் டெலிபோனில் பேசலாம்.

T.B. and Leprosy patients (surgical treatment)

*915 Q.—SRI V. K. KOTHANDARAMAN : கனம் ரெவின்யூ அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) T. B. and leprosy முதலிய வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் அடிப்படையில் கட்டாய அறுவை சிகிச்சை கொடுக்க உத்தேசமுண்டா ?

(இ) எப்போது முதல் ?

THE HON. SRI M. A. MANICKAVELU : (a) No. Sir.

(b) Does not arise.

[18th March 1961

SRI V. K. KOTHANDARAMAN : ரொம்பவும் மோசமான வியாதி இந்த டி.பி.யும், குஷ்டரோகமும். அறுவை சிகிச்சை பெறுவதற்கு அவர்களின் சம்மதம் பெற முடியாத காரணத்தினால் இதற்காக சட்டம் கொண்டுவந்து இது நடைபெறுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுக்குமா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : பல காரணங்களால் இந்த வியாதிகள் பரவுகின்றன. நெருங்கிப் பழகுவதால் அதிகமாகப் பரவுகிறது என்று சொல்லுகிறார்கள். ஆதலால் அரசாங்கம் அவர்களைக் கட்டாயப்படுத்தி, சம்மதிக்கச் செய்வதாக இல்லை.

SRI V. K. KOTHANDARAMAN : கனம் அமைச்சர் அவர்கள் பதில் சொல்லும்போது நெருங்கிப் பழகுவதனால்தான் வியாதி அதிகமாகப் பரவுகிறது என்று சொல்லுகிறார். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளுடனும் மற்றவர்களுடனும் எப்படி நெருங்கிப் பழகாமல் இருப்பது ? அப்படியிருக்கும்போது புதிய அறுவை சிகிச்சை கொண்டுவருவதற்கு முயற்சிக்குமா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : ஹெரிடிட்டரி சந்ததிகளுக்கு இந் நோய்கள் பரவுவதில்லை என்று தற்கால ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள் ; ஆகையால் கட்டாயப்படுத்தி அவர்களை அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் இல்லை.

SRI K. R. NALLASIVAM : இந்த நோய் உள்ளவர்களுக்கு பால் உணர்ச்சி அதாவது செக்ஷுவல் டெண்டன்ஸி இருக்குமென்று சொல்கிறார்களே அந்தக் காரணத்திற்காக இதைக் குறைப்பதற்கு மருந்து போடுவதற்கு ஏற்பாடு செய்வார்களா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இது அவர்களின் பண்டமென்டல் ரைட்ஸை பாதிக்குமே என்ற கவலைதான்.

SRI V. K. KOTHANDARAMAN : 30 ரூபாயைக் காட்டி அதற்காக ஆசைப்பட்டு இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபடக்கூடிய நிலைமையைப் போக்குவதற்கு இதில் செலவழிக்கக்கூடிய பணத்தை வேறு அபிவிருத்தி காரியங்களுக்குச் செலவழிக்கப்படுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : கனம் அங்கத்தினர்கள் ஒரு கேள்வி போடும்போது இரண்டு மூன்று கிளாஸ்களை போடுகிறார்கள். ஆகையால் என்ன கேள்வி போட்டார்கள் என்பது மறந்துவிடுகிறது. இப்படி அங்கத்தினர்கள் சொல்வதானது கேள்வி நேரத்திலே விவாதிக்க வேண்டிய விஷயமல்ல.

MR. SPEAKER : கனம் அங்கத்தினர் ஒரே ஒரு கேள்வியைப் போட்டால் கனம் அமைச்சர் பதில் அளிப்பார்கள்.

SRI V. K. KOTHANDARAMAN : 30 ரூபாயைக் காட்டி அதற்காக ஆசைப்பட்டு இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபடக்கூடிய நிலைமையை போக்குவதற்கு இதில் செலவழிக்கக்கூடிய பணத்தை மற்ற அபிவிருத்தி வேலைகளுக்கு உபயோகப்படுத்துவார்களா—

THE HON. SRI M. A. MANICKAVELU : அரசாங்கம் ஒன்றும் 30 ரூபாயைக் காட்டி அப்படிச் செய்யவில்லை. சிகிச்சை பெற்ற பிறகுதான் முப்பது ரூபாய் கொடுக்கிறார்கள். ஏனென்றால் அந்த சிகிச்சை பெறும்போது ஒரு வாரத்திற்கு வேலைக்கு போக முடியாமல் இருப்பதனால் ஜீவனத்திற்கு கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமென்று அந்தப் பணமும் கொடுக்கப்படுகிறது.